

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JUNE 26, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 5th day of June, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots situated in the village of Welikada in the Dambawinipalata korale of the Udukinda division, in the Province of Uva, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 72.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
3	Digareddegodahenyaya	18	2 39
4	Bandarawewedeniya	5	2 13
		24	1 12

on sheet M₃₄¹²—42, and bounded as follows : on the north by a water-course ; on the east by a footpath, Kunumellagastennepatana belonging to Crown, Welikadawattehenyaya claimed by Welikada Garu and others ; on the south by Arawekumbura belonging to Bandarawewegedara Rankira, Bandarawattuyaya claimed by ditto ; a water-course ; on the west by a water-course.

මේ 1903 ක්වූ ජූනි මස 5 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගනනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුඩුබිම් සම්බන්ධ වෂි 1897, 1899 සහ 1900 ආඥාපණ්ණවල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මනුෂ්‍යවරයානන්නාන්සේගේ ගාල්ලේ කන්තෝරුවේදී උන්නාන්සේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට හෝ ලියවිල්ලකින් එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වාසිවින්නට නොයෙදුනොත්, එකී විශේෂ මනුෂ්‍යවරයානන්නාන්සේට ඉහත කී ආඥාපණ්ණවලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියා පු එකී ඉඩම් එක්කෝ එකින් අයිතිවාසිකමක් ගෙනහැරදක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රැස්සන්තක ඉඩම් හැටියට උන්නාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්නාන්සේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දැන ගතයුතුයි.

ජේ. ජී. ෆ්‍රේසර්,
විශේෂ මනුෂ්‍යවරයානන්නාන්සේගේ.

ඉඩම්වල තොරතුරු.

උච්ච පලාතට අයිති උඩුකිඳ කොට්ඨාසයේ දඹවිච්චපලාත කෝරලේ වැලිකඩ යන ගම පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතියම්වල පෙණිසන මෙහි පහත දක්වන බිම්කට්ටි, එනම් :—

M₃₄¹²—42 සිතියම් පත්‍රයට අඩංගු වූ :— I.
මුල් සිතියම 72.

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	බිම්කරම.
		අ. රූ. ප.
3	දිගරෙද්දේගොඩසෝන්යාය	18 2 39
4	බන්ඩාරවැව්වේදෙණිය	5 2 13
		24 1 12

මීට මාඉම්—උතුරට වතුරබස්නාවක්ද; නැගෙනහිරට අභිපාරක්ද, රැස්සන්තක කුණුමැල්ල ගස්නැන්සේපහනද, වැලිකඩතරු සහ නවන් අය විසින් අයිතිවාසිකම් කියන වැලිකඩවත්තේගේන් යායද; දකුණට බන්ඩාරවැව්වේගෙදර රන්කිණ්ට අයිති අරවේකුඹුරද, එම අය විසින් අයිතිවාසිකම් කියන බන්ඩාරවතුයායද, වතුරබස්නාවක්ද; බස්නාහිරට වතුරබස්නාවක්ද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1903 ம் ஆண்டு-ஆகி ஆனிமீ 5 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை லெவற்றையும் குறித்து உரித்தப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாலான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் முக முகமாய் அல்லது எழுத்து மூலமாய் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெலையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமயில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்தவார்.

ஜே. ஜி. பெரேரை,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.


ஊவா மாகாணத்தின் உடுக்கிந்தை பகுதியில் தம்பவினிப்பலத்தைக் கோறளையைச்சேர்ந்த வெலிக்கடை என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அஃதாவது இத்தோடனைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன:—

I.

M¹²₃₄₋₄₂ ம் அளவுக்கடதாசியில்,

துண்டு.	பிரதமபடத்து இலக்கம் 72. காணியினது பெயர்.	விசாலம். ஏ. ரு. ப.
3	... திகரெத்தேகொடகேன்யாய	... 18 2 39
4	... வண்டாரவெவேதெனிய	... 5 2 13
		24 1 12

எல்லை, வடக்கு-நீர்வாய்க்கால்; கிழக்கு-அடிபாதை, அரசாட்சிக்குள்ள குறுமல்லகஸ்தென்னேப்பத்தன, வெலிக்கடகறுவும் சிலபேர்களும் உரித்துபேசும் வெலிக்கடவத்தேகேன்யாய; தெற்கு-பண்டாரவெவேகெதற நன்க்கிரூ உடைய அரூவேரும்புர, மேற்சொல்லியவன் உரித்துபேசும் பண்டாரவத்துயாய, நீர்வாய்க்கால்; மேற்கு-நீர்வாய்க்கால்.



Scale of 8 Chains to an Inch.

Situation : Welikada village in Dambawinipalata korale.

Preliminary plan 72.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
3	... Digareddegodahenyaya	... 18 2 39
4	... Bandarawewedeniya	... 5 2 13
		24 1 12

Surveyor-General's Office,
Colombo, March 9, 1903.

Sheet M¹²₃₄₋₄₂

P. D. WARREN,
Assistant Surveyor-General.

II.

Preliminary plan 72.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
13 ...	Bandarawewehenyaya ...	3 3 18

on sheet M₃₄₋₄₂¹², and bounded as follows: on the north by an irrigation ela; on the east by Bandarawewewattuyaya claimed by Bandarawewegedara Rankira and others; on the south and west by an irrigation ela.

12
34-42 சிவியම්பதுயல் அடிமறுபு:—

உல்த் சிவியம் 72.


சிவியம்.	ஓவியை நம்.	நிவகரம். அ. ரூ. ப.
13 ...	வன்விரவரேவென்யாய் ...	3 3 18

மீட மூசியம்—புதுரவ வதுரவன்யா அரூவ்; வரூவையூரவ வன்விரவரேவென்யாய் ரவ்நிவ் வக வவன் அய வியின் அசியிவாசியம் கியவ வன்விரவரேவென்யாய்; அதுவ வக வன்விரவரேவென்யாய் வதுரவன்யா அரூவ்.

M₃₄₋₄₂¹² ம அளவுக்கடதாசியில்,

துண்ம.	பிரதமப்படத்த இலக்கம் 72. காணியினது பெயர்.	விசாலம். அ. ரூ. ப.
13 ...	பண்டாரவெவெகேன்யாய் ...	3 3 18

எல்லை, வடக்கு-நீர்பாய்ச்சல் எல்லை; கிழக்கு-பண்டாரவெவெகேதற நன்க்கிரூவம் சிலபேர்கூடும் உரித்த புகம் பண்டாரவெவெவத்தயாய்; தெற்கும் மேற்கும்-பாய்ச்சல் எல்லை.



Scale of 8 Chains to an Inch.

Situation : Welikada village in Dambawinipalata korale.

Preliminary plan 72.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
13 ...	Bandarawewehenyaya ...	3 3 18

Surveyor-General's Office,
Colombo, March 9, 1903.

Sheet M₃₄₋₄₂¹²

P. D. WARREN,
Assistant Surveyor-General.